



வெளியிடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2021.07.08

நாணயக் கொள்கை மீளாய்வு : இல. 05 – 2021 யூலை

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2021 யூலை 07ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலனையில் கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது.

இலங்கைப் பொருளாதாரம் 2021இன் முதலாம் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க அதிக வளர்ச்சி வீதத்தைப் பதிவு செய்திருக்கக்கூடும்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2021இன் முதலாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் வெளியிடப்படாத போதிலும், பொருளாதாரத்தின் பல்வேறு முக்கிய துறைகளுக்கான குறிகாட்டிகள் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க வலுவானதொரு மீட்சியைச் சுட்டிக்காட்டுகின்றன. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாவது அலை மற்றும் அதனுடன் தொடர்புடைய தடுப்பு வழிமுறைகள் காரணமாக உள்நாட்டுப் பொருளாதார செயற்பாடுகளுக்கு ஏற்பட்ட இடையூறுகள் 2021இன் இரண்டாவது காலாண்டின் போதான மீட்சியை ஓரளவிற்கு நலிவடையச் செய்தன. இருப்பினும், நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் தடுப்புமுருந்து வழங்கல் மற்றும் நகர்வு மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல் என்பன ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகள் மீதான கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் தற்போதைய அலையின் தாக்கத்தைத் குறைக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன் அதனுடாக 2021இல் ஏறத்தாழ 5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதத்தை அடைவதனை நோக்கிய நீடித்து நிலைத்திருக்கும் பொருளாதார மீட்சியொன்றிற்கு வசதியளிக்கும். உலகளாவிய பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் மீட்சி மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரம் மீதான மேம்பாடுகளுடன் இணைந்து, பொருளாதார நடவடிக்கைகளின் மேல்நோக்கிய உத்வேகம் நடுத்தர காலத்தில் நீடித்து நிலைத்திருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டுத் துறையானது முன்னோக்கிய காலப்பகுதியில் படிப்படியாக மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது

வணிகப்பொருள் ஏற்றுமதிகள் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையைக் காண்பித்திருந்தபோதிலும், வர்த்தகப் பற்றாக்குறையானது கடந்த ஆண்டின் அதேகாலப்பகுதியுடன் ஒப்பிடுமிடத்து 2021 சனவரி

தொடக்கம் மே வரையிலான காலப்பகுதியில் விரிவடைந்திருந்தது. உலகளாவிய மற்றும் உள்நாட்டில் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பன்முக அலைகளிலிருந்து தோன்றுகின்ற சவால்கள் சுற்றுலாத் துறையின் மீட்சியைத் தொடர்ந்தும் தடுக்கின்றன. மறுபுறம், தொழிலாளர் பணவனுப்பல்களின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கிற்குத் தொடர்ந்தும் ஆதரவை வழங்குகின்றன. வெளிநாட்டுத் துறையில் உள்ள சவால்களைத் தீர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைகள் உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தை நிலைமைகளை ஓரளவிற்குத் தளர்த்துவதற்கு துணைபுரிந்த வேளையில், ஊக நடத்தை மற்றும் முற்கூட்டிய இறக்குமதி என்பன சந்தையில் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளன. செலாவணி வீதம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கு எதிராக 6.7 சதவீத தேய்மானத்தினைப் பதிவு செய்துள்ளது. 2021 யூன் இறுதியிலுள்ளவாறு, மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 4.0 பில்லியனாக (2.7 இறக்குமதி மாதங்களுக்குச் சமனாக) மதிப்பிடப்பட்டன. இது சீன மக்கள் வங்கியுடன் செய்துகொள்ளப்பட்ட சீன யுவான் 10 பில்லியன் பெறுமதியான (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியனுக்குச் சமனான) இருபுடை நாணய பரஸ்பர பரிமாற்றல் வசதி ஏற்பாட்டினை உள்ளடக்கவில்லை. வெளிநாட்டு ஒதுக்குகளின் மட்டம் எதிர்வரும் காலங்களில் சில வேறுபாடுகளைக் கொண்டிருக்கக்கூடுமெனினும், போதுமான மட்டங்களில் ஒதுக்குகளைப் பேணுவதற்கும் அரசாங்கத்தின் அனைத்து முதிர்ச்சியடையும் படுகடன் பணிக் கொடுப்பனவு கடப்பாடுகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்வதற்கும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள போதியளவான நிதிசார் உபாயங்களுடன் இத்தகைய அபிவிருத்திகள் தற்காலிகமானவையாகவிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் குறைவாகக் காணப்பட்டு தனியார் துறைக்கான கொடுகடன் பாய்ச்சல்களின் அதிகரிப்பிற்கு வசதிப்படுத்துகின்றன

மத்திய வங்கியால் பின்பற்றப்பட்ட நாணயக் கொள்கை தளர்த்தல் வழிமுறைகளுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் பெரும்பாலான சந்தை வைப்பு மற்றும் கடன் வழங்கல் வட்டி வீதங்கள் அவற்றின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த மட்டங்களுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றன. தற்போதுள்ள தாழ்ந்த வட்டி வீதங்களும் உள்நாட்டுப் பணச் சந்தையில் உள்ள மிகையான ரூபா திரவத்தன்மையும் பொருளாதாரத்திற்கு தாழ்ந்த செலவுடன் கூடிய கொடுகடன் பாய்ச்சலை இயலுமைப்படுத்தியதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளின் மீட்சிக்கு ஆதரவளித்தன. அதன்படி, குறிப்பாக 2021 சனவரி தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் தனியார் துறைக்கான கொடுகடன் விரிவடைந்திருந்ததுடன் இவ்வுத்வேகமானது 2021 முழுவதும் நீடித்து நிலைத்திருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது உற்பத்தித்திறன் வாய்ந்த பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் உள்ளூர் மற்றும் பன்னாட்டுச் சந்தைகளை இலக்காகக் கொண்டு பொருளாதாரத்தில் உருவாக்கப்படும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கும் தாழ்ந்த வட்டி வீத சூழலைப் பயன்படுத்துவார்களென மத்திய வங்கி எதிர்பார்க்கின்றது. அதேவேளை, அரசிறை மற்றும் மீண்டெழும் செலவினத்தின் மீதான உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கத்திற்கு மத்தியில், வங்கித்தொழில் முறைமையிலிருந்து அரசு துறை, குறிப்பாக அரசாங்கம், பெற்றுக்கொண்ட கொடுகடனும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. உள்நாட்டுக் கொடுகடனின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்துடன் 2021 மே இறுதியில் விரிந்த பணத்தின் (M2b) வளர்ச்சி தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்பட்டது.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய பணவீக்க அழுத்தங்கள் எவையேனும் கட்டியெழுப்பப்படுமேயானால் அவை நடுத்தர காலத்திலான வழிமுறைகளைக் கொண்டு தீர்த்துவைக்கப்படும்

நிரம்பல் பக்க இடையூறுகள் காரணமாக உணவுப் பணவீக்கம் துரிதப்படுத்தப்பட்டிருந்த போதிலும் குறைவடைந்த ஒன்றுதிரண்ட கேள்வி நிலைப்பாடுகளினால் துணையளிக்கப்பட்டு பணவீக்கமானது மிதமானதாகவே காணப்பட்டுகின்றது. 2021இன் எஞ்சியுள்ள காலப்பகுதியில் பணவீக்கம் பொதுவாக 4-6 சதவீதம் கொண்ட விரும்பப்பட்ட வீச்சினுள் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய வங்கியினாலும் அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட ஊக்குவிப்பு வழிமுறைகளின் தாக்கத்திலிருந்து ஒன்றுதிரண்ட கேள்வி நிலைப்பாடுகளில் தோன்றும் எதிர்பார்க்கப்பட்ட மேம்படுத்தல்கள் மற்றும் உலகளாவிய பண்ட விலைகளைக் ஏற்படக்கூடிய அதிகரிப்புக்கள் என்பவை நடுத்தர காலத்தில் சில பணவீக்க அழுத்தங்களை உருவாக்கலாம். அவ்வாறான அழுத்தங்கள் மத்திய வங்கியின் உரிய காலத்துடனான கொள்கைத் தலையீடுகளின் ஊடாகத் தணிக்கப்படுவதன் மூலம் நடுத்தர காலத்தில் நடு ஒற்றை இலக்க மட்டங்களில் பணவீக்கம் பேணப்படுவது உறுதிசெய்யப்படும்.

கொள்கை வட்டி வீதங்கள் தற்போதைய மட்டங்களில் பேணப்படுகின்றன

மேலே குறிப்பிடப்பட்டவாறான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு, நாணயச் சபையானது, அதன் கொள்கை வட்டி வீதங்களை அதாவது மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதென தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளை மத்திய வங்கி தொடர்ந்தும் கண்காணிக்கும் என்பதுடன் நடுத்தரகாலத்தில் நெகிழ்வுமிக்க பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் இலக்கிடப்பட்ட 4-6 சதவீத வீச்சினுள் பணவீக்கத்தினைப் பேணுகின்ற அதேவேளை நிலையான பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் அவசியப்படுகின்றவாறும் அவசியமானபோதும் பொருத்தமான வழிமுறைகளை எடுப்பதற்கு தயாராகவுள்ளது.

நாணயக் கொள்கை தீர்மானம்: கொள்கை வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு வீதங்கள் மாற்றமடையவில்லை	
துணைநில் வைப்பு வசதி வீதம்	4.50%
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	5.50%
வங்கி வீதம்	8.50%
நியதி ஒதுக்கு விகிதம்	2.00%

தகவல் குறிப்பு:

மெய்நிகரான நாணயக் கொள்கை ஊடக மாநாடு 2021 யூலை 08ஆம் திகதி அன்று மு.ப. 11.00 மணிக்கு ஷம் வாயிலாக இடம்பெறும் என்பதுடன் முகநூல் மீது நேரலையாக இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2021 ஓகத்து 19ஆம் நாள் வெளியிடப்படும்.

இணைப்பு I

அட்டவணை 01: பணவீக்கம்

மாதம்		நவெ 20	திசெ 20	சன 21	பெப் 21	மாச் 21	ஏப் 21	மே 21	யூன் 21
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு(2013=100)	4.1	4.2	3.0	3.3	4.1	3.9	4.5	5.2
	தேடுவிசு(2013=100)	5.2	4.6	3.7	4.2	5.1	5.5	6.1	-
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு(2013=100)	3.0	3.5	2.7	2.6	3.1	3.0	3.2	3.2
	தேடுவிசு(2013=100)	4.5	4.7	4.2	4.1	4.3	4.1	4.2	-

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: நாணயத் துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)					ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்				
	சன 21	பெப் 21	மாச் 21	ஏப் 21	மே 21	சன 21	பெப் 21	மாச் 21	ஏப் 21	மே 21
ஒதுக்குப் பணம்	976	978	1,029	1,031	1,036	4.3	1.5	1.5	0.9	4.0
விரிந்த பணம் (M _{2b})	9,533	9,651	9,839	9,947	10,033	23.7	23.8	21.5	20.4	21.0
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	(321)	(386)	(430)	(431)	(429)	-458.9	-496.1	-1,629.0	-615.8	-778.2
தேறிய உள்ளநாட்டுச் சொத்துக்கள்	9,854	10,037	10,269	10,378	10,462	29.4	30.4	27.2	26.9	25.4
அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன்	4,758	4,793	5,005	4,965	5,024	63.1	61.9	54.7	50.4	45.0
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்	1,058	1,080	1,098	1,093	1,113	29.0	29.7	26.5	17.1	16.8
தனியார் துறைக்கான கொடுகடன்	6,197	6,276	6,388	6,446	6,501	6.9	7.8	7.5	8.2	10.5
விரிந்த பணம் (M ₄)	11,643	11,790	12,010	12,154	12,265	21.6	21.9	20.4	19.6	20.2

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 03: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	சன 21 முடிவில்	பெப் 21 முடிவில்	மாச் 21 முடிவில்	ஏப் 21 முடிவில்	மே 21 முடிவில்	யூன் 21 முடிவில்	2021 யூலை 07இல் உள்ளவாறு
மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள்							
துணைநிலை வைப்பு வசதி வீதம்	4.50	4.50	4.50	4.50	4.50	4.50	4.50
துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்	5.50	5.50	5.50	5.50	5.50	5.50	5.50
நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம்	4.55	4.55	4.62	4.64	4.66	4.93	4.93
திறைசேரி உண்டியல் விளைவுகள் (முதலாந்தரசு சந்தை)							
91-நாள்	4.69	4.90	5.05	5.11	5.13	5.18	5.19
182-நாள்	4.75	4.99	5.10	5.14	5.14	5.19	5.19
364-நாள்	4.98	5.09	5.11	5.18	5.18	5.23	5.23
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	5.90	5.76	5.78	5.86	5.65	5.51	-
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	10.17	10.08	9.91	9.73	9.64	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	8.37	8.26	8.28	7.95	7.74	-	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	5.58	5.36	5.20	5.07	4.97	4.87	-
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	6.88	6.53	6.29	6.09	5.94	5.82	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	5.19	4.96	4.86	4.77	4.77	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	5.30	5.09	4.99	4.92	4.90	-	-

மூலம்: இலங்கை மத்திய வங்கி